2003 நவம்பர் 4]

மாண்புமிகு திரு. செ. செம்மலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் அந்தக் கட்டடம் பழமை வாய்ந்தது. அந்தப் பழமை மாறாமல், தொல்லியல் முறைப்படி பலப்படுத்தி அது பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுதான் நம்முடைய நோக்கம். எனவே, அந்த அருங்காட்சியகத்தில் இருக்கின்ற அருங்காட்சிப் பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றுவதிலே எந்தப் பிரயோசனமும் இல்லை. எனவே அந்தப் பழமையான கட்டடத்தைப் பலப்படுத்தி, புத்தாக்கம் செய்து, அது சிதிலமடைந்திருந்தால்கூட அதைப் பாதுகாத்து அதே இடத்திலே அந்த அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டுமென்பதுதான் அரசினுடைய நோக்கம். எனவே, இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 28, திரு. கே.கே. சிவசாமி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

28—

புதிய அவசர ஊர்தி

***8144—திரு. கே.கே. சிவசாமி:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதி, திருச்சுழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் புதிய அவசர ஊர்தி வழங்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. ந. தளவாய் சுந்தரம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) ஆம்.

(ஆ) ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.

திரு. கே.கே. சிவசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருச்சுழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவசர ஊர்தி வழங்கியதற்காக இதய தெய்வம் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர்

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்பாதங்களில் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, என் தொகுதி மக்களின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அருப்புக்கோட்டை தொகுதியில் காரியாபட்டி வட்டார அரசு மருத்துவமனை உள்ளது. அந்த வட்டார மருத்துவமனை, மதுரை—தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அந்த மருத்துவமனைக்கு அவசர ஊர்தி கிடையாது. அந்த வட்டார மருத்துவமனைக்கு அவசர ஊர்தி வழங்க அரசு ஆவன செய்யுமா எனப் பேரவைத் தலைவர் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ந. தளவாய் சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்த அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பதை நான் பேரவைத் தலைவர் வாயிலாக சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். அதேபோன்று விருதுநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய வட்டம், வட்டம் சார்ந்த அருப்புக்கோட்டை, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, திருச்சுழி, காரியாபட்டி ஆகிய அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. கே.கே. சிவசாமி.

திரு. கே.கே. சிவசாமி: தொகுதி மக்கள் சார்பாக அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 29, திரு. க. முருகவேல் ராஜன், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர்.

வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

29—

நெற்களம் அமைத்தல்

***21838—திரு. க. முருகவேல் ராஜன்:**

மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வந்தவாசி தொகுதி, தென் இலுப்பை கிராமத்தில் நெற்களம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், அரசின் நடவடிக்கை என்ன?